#### **GOVERNMENT OF TAMIL NADU** FINANCE DEPARTMENT, **CHENNAI-9**

#### Auction of 10 years Tamil Nadu **Government Stock (Securities)**

- 1. Government of Tamil Nadu has offered to sell by auction the dated securities for an amount of Rs.1000 crore with 10 year tenure for an aggregate amount of Rs. 1000 crore. Securities will be issued for a minimum nominal amount of Rs.10,000/- and multiples of Rs.10,000/thereafter. Auction which will be yield based under multiple price format will be conducted by Reserve Bank of India at Mumbai Office (Fort) on August 13, 2024.
- 2. The Government Stock up to 10% of the notified amount of the sale will be allotted to eligible individuals and institutions subject to a maximum limit of 1% of its notified amount for a single bid as per the Revised Scheme for Non-competitive Bidding facility in the Auctions of State Government Securities of the General Notification (Annexure II). Under the scheme, an investor can submit a single bid only through a bank or a Primary Dealer.
- 3. Interested persons may submit bids in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System as
- stated below on August 13, 2024. a) The competitive bids shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System
- between 10.30 A.M. and 11.30 A.M. b) The non-competitive bids shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System between 10.30 A.M. and 11.00 A.M.
- 4. The yield percent per annum expected by the bidder should be expressed up to two decimal points. An investor can submit more than one competitive bid at different rates in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System However, the aggregate amount of bids submitted by a person should
- not exceed the notified amount. 5. The result of auction will be displayed by Reserve Bank of India on its website on August 13, 2024. Successful bidders should deposit the price amount of Stock covered by their bids by means of a Bankers' Cheque or Demand Draft payable at Reserve Bank of India, Mumbai (Fort) or Chennai on August 14, 2024 before the close of banking hours
- 6. The Government Stock will bear interest at the rate determined by Reserve Bank of India at the auction and interest will be paid half yearly on February 14 and August 14. The Stock will be governed by the provisions of the Government Securities Act, 2006 and Government Securities Regulations, 2007.
- 7. The stocks will qualify for ready forward facility.
- 8. For other details please see the notifications of Government of Tamil Nadu Specific Notification 733(L)/W&M-II/2024, dated August 08, 2024 T.Udhavachandran

Principal Secretary to Government

Finance Department, Chennai-9.

DIPR/ 826 /DISPLAY/2024

RELIANCE ASSET RECONSTRUCTION COMPANY LTD. **ReLI**∧NCe

DEMAND NOTICE UNDER SECTION 13 (2) OF THE SARFAESI ACT, 2002 The below mentioned borrowers availed various credit facilities from Indian Bank. As bor owers have failed to maintain the financial discipline, the loan account has been classi fied as Non-performing assets (NPA) by Indian Bank on 30.04.2015 in accordance with the guidelines issued by Reserve Bank of India. Indian Bank vide Assignment Agreemen dated 28.09.2018 assigned the financial assets of following borrowers along with all its right, title and interest together with all underlying security interests in favor of Relianc

Asset Reconstruction Company Limited trustee of RARC 052 (IB Retail) Trust. Pursuant to said assignment the undersigned authorized officer in exercise of power nferred u/s 13(2) of the said Act r/w Rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002 had sent the demand notices dated 04.06.2024 through registered post, thereby calling upon the borrowers to repay the entire outstanding mentioned in said notices with further interest thereon within a period of 60 days from the date of Notice. However, as demand notices could not be served, the same is hereby served upon the borrowers by

#### Details are as follows:

Name & Add of Borrower/ Guarantors/ Mortgagors etc. 1. The Praise Fine Arts (Borrower), Rep. By Its Proprietor Mr. J Geoudeen, 49-A, p k A, Arumugam Road, Opp. ICICI Bank, Near Mariamman Temple, Sivakasi 626189. Mrs. G Raseetha, (Guarantor), W/o J Geoudeen, 13A, Kamarajar Road, Sivaka

aluka, Virudhunagar district. 3. Mr. J Geoudeen (Guarantor). S/o N.M Jainudeen, 13A, Kamarajar Road, Siyaka Taluka, Virudhunagar District.

Mr. P M Nizamuddin (Guarantor) S/o P U Mashudu, 82, Parasuramapuram, Musli

South Street, Kadayanallur. Loan Account Number - 890315095 & 888518443

Amount Outstanding (Rs.):- Rs.58,08,580.04/- (Rupees Fifty Eight Lakhs Eigh Thousand Five Hundred Eighty and Paise Four Only) 31.05.2024

Description of Assets:- Property No. 1 All that piece and parcel of the property in /irudhunagar District, Virudhunagar Registration District, Sivakasi Sub Registration District, Sivakasi Village, Ayan Punja Survey No. 135/1 out of 4.96 acres Northern side land measuring 3 acres plotted out as house sites in this site measuring East West or both sides 42 ft, North South on the West by 32.1/4 ft on the East by 32.1/4 ft thus total ly measuring 1396.5 Sq Ft i.e. 155 Sq yards **bounded on the North by:** Plot belong: Dhanalakshmi East by: Land belongs to Periasamy Vagaiarah South by: Land pelongs to Chairmakani **West by:** 12 ft width North South common pathway The said property is situated in as per Town Survey Ward No. A Block No. 1, T.S.No. 2 present sub division T.S.No 2/1 and within the limit of Sivakasi Municipality and building cor

structed thereon with Door No.s 13A and 13B. Property No.2:- All that piece and parcel of the property in Tenkasi Registration District Kadayanallur Sub Registration District, Kadayanallur Municipality in 15th Ward, Stree No.2, Parasuramapuram South Street in which the site measuring East West on both sides 12.75 ft, North South on both sides 82.50 ft thus totally measuring 1051.875 Sq F with tiled house building constructed thereon with EBSC No.64 and bearing Door No. 82 and bounded on North by: Common wall of Sahul Hameed house East by: Common wall of M K Sindha Tharaganar house and KC Iqbal house South by: East West Stree West by: Common wall of M K Sindha Tharaganar house and M C Sahul Hameed house In case of failure to repay the aforesaid entire outstanding amount within a period of 60 days, the undersigned shall be constrained to enforce the above secured assets unde the provisions of SARFAESI Act.

Please note that as per Section 13 (13) of the said Act, you are restrained from dealing with or transferring any of the secured assets referred to herewith, whether by way of sale, lease or otherwise. Any contravention of this provision is an offence and punish able under SARFAESI Act.

Place:- Madurai Sd/-Authorised Officer Reliance Asset Reconstruction Company Ltd

#### **NORTHERN ARC CAPITAL LIMITED**

NORTHERN Regd. Office: 10th Floor, Phase-I, IIT-Madras Research Park, Kanagam Village, Taramani, Chennai - 600113, Tamil Nadu, Branch Office: Old No. 2/8, New No. 1/79, Walajabad Road, Mannivakkam, Chennai

#### DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SECURITIZATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF **SECURITY INTEREST (SARFAESI) ACT, 2002**

Whereas you, the Borrower's, Co-Borrower's, Guarantor's and Mortgagor's mentione n Para No. 1 of the table hereinbelow have availed loans from Northern Arc Capital Ltd. by mortgaging your immoveable property. Consequent to the defaults committed by you all, your loan account has been classified as a Non-Performing Asset in accordance vith Reserve Bank of India's guidelines and whereas Northern Arc Capital Ltd being a secured creditor under the SARFAESI Act, and in exercise of powers conferred under Section 13(2) of the said Act read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 issued a Demand Notice calling upon to repay the amount mentioned in the notices within 60 days. The amounts due and payable by you to Northern Arc Capital Ltd are more particularly described in the following table. Please note, further interest and charges thereto on the said amount till the date of payment shall also be applicable

Name of the applicant / Co-applicants: (1) M/s. Senthur Murugan Nattu Marundhu Kadai (Business name), Add.No. 2. Bharat Avenue, Main Road, Chitlapakkam, and Chennai-600664. (2) MRS. G Mohana (Borrower) Add. No 21 Flat G2 Ground loor Guru Aiswarya Apartments Bharat Avenue Extension Chitlapakkam 600064. (3) MR. Ramasamy Murugesh (Co Borrower) Add.No. 21, Guru Aishwarya Apartme Door No: G2, Bharat Avenue, Main Road, Chitlapakkam, and Chennai-600664.

Loan details (Disbursement / NPA & Notice Date / Outstanding amount: Loan Account No. 102007360986 for an amount of INR 22.50,000/- (Rupees Twenty Two Lakh Fifty Thousand only) Demand notice dated 30th July 2024 NPA dated or 05<sup>th</sup> July 2024 Outstanding dues is Rs. 23,08,908.36/- (Rupees Twenty Three Lakh Eight Thousand Nine Hundred Eight only Thirty Six Paisa only) as on 10<sup>th</sup> July 2024 and future contractual interest till actual realization together with incidental expenses, cost and charges etc.

Description of the immoveable properties: Flat No.G2 in the Ground Floor with built up area measuring an extent of 610 Sq.ft. including common area including covered one car parking in the building known as Guru Aiswarva Apartments together with 310 Sq.ft. undivided share in all that piece and parcel of land bearing Plot No.21, measuring anextent of 2308 Sq.ft. in Bharat Avenue Extension, in the approved layout by CMDA vide PPD/LO/No.132/94, comprised in Survey No.3/1A1 as per Patta No.1581, Patta New Survey No 3/1A1A1A1A and Survey No 3/2B2 as ner Patta No 1668 Patta New Survey No.3/2B2A1A, and Survey No.3/2B3 as per Patta No.1648, Patta New Survey No.3/2B3A1A1 situated at Chitlapakkam Village, Tambaram Taluk, Kancheepuram District, (as per Property Tax Records - P.No. 21, ST 24, Bharath Avenue).

You are hereby called upon to make the payment of the aggregate amount as per the details mentioned in the above table along with further interest at contractual rate and other costs, charges and incidental expenses thereto till the date of payment within 60 days from the date of publication of this notice failing which the undersigned will be constrained to initiate appropriate proceedings under section 13(4) and section 14 of the SARFAESI Act against the mortgaged property mentioned hereinabove to realise the amount due to Northern Arc Capital Ltd. Further, you are prohibited under section 13(13) of the said act from transferring the said secured asset either by way of Sale/

Place: Kancheepuram Chennai Dated: 9th August, 2024

For NORTHERN ARC CAPITAL LIMITED. **Authorised Officer** 

#### **NORTHERN ARC CAPITAL LIMITED**

N®RTHERN Regd. Office: 10th Floor, Phase-I, IIT-Madras Research Park. Kanaga Village, Taramani, Chennai - 600113, Tamil Nadu. Branch Office: Old No. 2/8, New No. 1/79, Walajabad Road, Mannivakkam, Chennai 600048. Tamil Nadu

#### DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SECURITIZATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST (SARFAESI) ACT, 2002

Whereas you, the Borrower's, Co-Borrower's, Guarantor's and Mortgagor's mentione Para No. 1 of the table hereinbelow have availed loans from Northern Arc Capita Ltd. by mortgaging your immoveable property. Consequent to the defaults committed by you all, your loan account has been classified as a Non-Performing Asset in accordance with Reserve Bank of India's guidelines and whereas Northern Arc Capital Ltd being secured creditor under the SARFAESI Act, and in exercise of powers conferred under Section 13(2) of the said Act read with Rule 3 of the Security Interest (Enforcement Rules, 2002 issued a Demand Notice calling upon to repay the amount mentioned in the notices within 60 days. The amounts due and payable by you to Northern Arc Capital Ltd are more particularly described in the following table. Please note, further interes and charges thereto on the said amount till the date of payment shall also be applicable

Name of the applicant / Co-applicants: (1) M/s. Pomona Global Logistics Name Business) Add. New No.5 3Rd Floor, 3rd Lane, Parrys, North Beach Road nennai,600001, Tamil Nadu, India (2) Mr. C. R. Narayana (Borrower) Add. Doo No. 15/2, Flat No.3, Ground Floor, BABA Flats, Lakshmana Mudali 1st Street, /enkataraman Nagar, Korattur, Chennai-600080. **(3) Mrs. Divya Narayana** Co-Borrower) Add. Flat No. S2, Second Floor, Door No. 7/4, Paramesh Nagar, treet. Adambakkam. Chennai – 600088.

Loan details (Disbursement / NPA & Notice Date / Outstanding amount; Loan Account No. 015029445609 for an amount of INR 25,88,773/- (Rupees Twenty-Five Lakh Eighty Eight Thousand Seven Hundred Seventy Three only) Demand notice dated 30th July 2024 NPA dated on 05th July 2024 Outstanding dues is Rs. 27,08,155.14/- (Rupees Twenty Seven Lakh Eight Thousand One Hundred Fifty Five and Fourteen Paisa only) as on 10th July 2024 and future contractual interest till actual realization together with incidental expenses, cost and charges etc. Description of the immoveable properties: All that piece and portion of residential Flat No. 3, Ground Floor, measuring 610 Sqft in the building known as Baba Flats at D. No 3 Lakshmana Mudaliar First Street, Korattur, Chennai-600080 Together with 390 Sof undivided share of land out of total extent 2400 Sq.Ft. Comprised in S. No. 1295/3 of korattur Village, Ambattur Taluka, Thiruvallur District, now Chennai District.

You are hereby called upon to make the payment of the aggregate amount as per the etails mentioned in the above table along with further interest at contractual ra costs, charges and incidental expenses thereto till the date of payment within 60 days from the date of publication of this notice failing which the undersigned will be constrained to initiate appropriate proceedings under section 13(4) and section 14 of the SARFAESI Act against the mortgaged property mentioned hereinabove to realise the amount due to Northern Arc Capital Ltd. Further, you are prohibited under section 13(13) of the said act from transferring the said secured asset either by way of Sale/Lease or otherwise.

For NORTHERN ARC CAPITAL LIMITED, Place: Thiruvallur, Chennai. Dated: 9th August, 2024

**DEBTS RECOVERY TRIBUNAL - III. CHENNAI** 6th Floor, Additional Office Building, Shastri Bhawan, Haddows Road, Nungambakkam, Chennai - 600 006

TRC No. 1289/2023 Certificate Holde Bank Of Baroda, Mylapore Branch

M/s. Teledata Informatics Ltd & 2 Others . Certificate Debtor

**DEMAND NOTICE** Notice Under Sections 25 to 28 of the Recovery of Debts and Bankruptcy Act, 1993 (As amended from time to time) and Rule 2 of Second Schedule to the Income Tax Act, 1961.

(1) M/s. Teledata Informatics Ltd, Tele Data Towers, 5th Floor, No. 37/1 Velachery Tambaram Main Road, Velachery, Chennai - 600 042. (2 Captain K.Balasubramanian, S/o.Mr.Krishnamurthy, No.3A, Wes

Wingate Garden First Street, R.A.Puram, Chennai - 600 028 (3) Mr.K.Padmanabhan. No.I 10. R.K.Mutt Road, R.A.Puram, Chen nai - 600 028. In view of the Recovery Certificate DRC No. 834/2015 issued on 13/11/2015 by the Hon'ble Presiding Officer, Debts Recov-

ery Tribunal-II Chennai, under Sub Sections 7 and 22 of Section 19 of the Recovery of Debts and Bankruptcy Act, 1993 (as amended from time to time) in terms of Order dated 30.09.2015 No.379/20215, specifying that an amount of Rs. 49,52,11,634.31 (Rupees Forty' Nine Crore Fifty Two Lakhs Eleven Thousand Six Hundred Thirty Four And Paise Thirty One Only) with future interes @12% per annum (simple) cost, expenses and interest from 10.09.2015 till the date of realization, along with costs, is due/recoverable from you in terms of the DRC, details of which are given in the Annexure (DRC).

2. You are hereby called upon to deposit the above sum within 15 days of the receipt of this notice to the Certificate Holder Bank, failing which the recovery shall be made as per the extant rules.

3. The Certificate Debtor No.1 Service of Demand Notice returned unserved 4. Therefore the Tribunal ordered for paper publication of Demand Notice in one issue of English & Tamil Edition, for service to be completed by way of substituted service. The next date of hearing is fixed on 23.08.2024 at 11.30 A.M. for your appearance

Given under my hand and seal of this Tribunal on this the 5th day of (P.PREMKUMAR)

RECOVERY OFFICER

#### VISTAAR Regd Office:- Plot No.59860-23, 22nd Cross, 29th Main, BTM ayout Stage 2, Bengaluru-560076. www.vi DEMAND NOTICE

NOTICE UNDER SECTION 13(2) OF THE SECURITISATION AND RECONSTRUCTION OF FINANCIALASSETS AND ENFORCEMENT OF SECURITY INTEREST ACT, 2002

NOTICE is hereby given by Vistaar Financial Services Pvt Ltd (VFSPL), that th following borrowers who have availed loan against property from Vistaar Financial Services Pvt Ltd. and failed to pay Equated Monthly Installments (EMIs) of their loan to and that their loan account has been classified as Non-performing Asset as per the guidelines issued by Reserve Bank of India. The Borrowers have provided security of the immovable property towards the loan, the details of which are described herein below. The details of the loan and the amounts outstanding and payable by the borrowers to **Vistaar Financial Services Pvt Ltd.** as on date are also ndicated here below. The borrowers as well as the public in general are hereby nformed that the undersigned being the Authorized Officer of **Vistaar Financia** Services Pvt Ltd, the secured creditor has initiated action against the followin borrowers under the provisions of the Securitization and Reconstruction of Financia Assets and enforcement of Security Interest Act. 2002 (the SARFAESIAct). If the ollowing borrowers fails to repay the outstanding dues indicated against their name within 60 (Sixty) days of this notice along with further interest and other charges if any, the undersigned will exercise any one or more of the powers conferred on the Secured Creditor under sub-section (4) of Section 13 of the SARFAESI Act, ncluding power to take possession of the property and sell the same. The public ir general is advised not to deal with property described here below.

SI. No	Loan Account No.	Name of Borrower and Co-Borrower	Total Outstanding	Outstanding as on		
1		1. Mr/Mrs Velayutham M	Rs.			
	0211SBML00969	2.Mr/Mrs Chithra Devi V,	20,77,774.20	10-07-2024		
	SCHEDULE-ADe	scription of the Secured Asset	:_All the piece	and parcel of		
	the Immovable property of Gramanatham House Site with building thereon					
	measuring 560 Sq.Ft in Old S.No.103, as per Patta No.664, Gramanatham					
	S.No.591/19, New S.No.722/19 of Mangadu-A Village, Kundrathur Taluk ,					
	Kanchipuram Di	strict, within Registration Distr	ict of Chenna	i- South and		
	Registration Sul	District of Kundrathur In	Chennai-South	Registration		
	District Kundrat	hur and hounded on the Nort	h hy . House	and site in		

District, Rundrathur and bounded on the **North by**: House and site in S.No.591/18, **South by**: House and site in S.No.591/20, **East by**: Bajanai Koil street, **West by**: S.No.98 **Measuring**, East to West on the Northern side - 3.2 m(10.5 feet), East to West on the Southern side - 11.6 m(38 feet), North to South on the Eastern side - 5.8 m(19 feet), North to South on the Western side - 11 m (36 feet) Total extent 52 Sq.mt - 560 Sq.Ft

Date:08-08-2024 Sd/- Authorized Office Place: Chennai & Kanchipuram Vistaar Financial Services Private Limited

#### FORM NO. CAA 2 IN THE NATIONAL COMPANY LAW TRIBUNAL, MUMBAI BENCH C.A.(CAA)/118/MB/2024

In the matter of the Companies Act, 2013; AND

In the matter of Sections 230 to 232 and other applicable provisions of the Companies Act 2013 and rules framed thereunder: AND

n the matter of Scheme of Arrangement amongst Strides Pharma Science Limited ("Strides or "Transferor Company 1" or "Demerged Company 1") and Steriscience Specialties Private
Limited ("Steriscience" or "Transferor Company 2" or "Demerged Company 2") and Onesource Specialty Pharma Limited (Formerly known as "Stelis Biopharma Limited" ("Onesource" or "Transferee Company" or "Resulting Company") and their respective

STERISCIENCE SPECIALTIES PRIVATE LIMITED private Company incorporated nder the provisions of Companies Act, 2013,

naving its registered office at 201, Devavrata Sector 17, Vashi, Navi Mumbai, Sanpada, Thane – 400 703, CIN: U24304MH2020PTC424881

Second Applicant Company/Transferor Company 2/Demerged Company 2 NOTICE AND ADVERTISEMENT OF NOTICE OF THE MEETING OF THE EQUITY SHAREHOLDERS AND SECURED CREDITORS OF STERISCIENCE SPECIALTIES

Notice is hereby given that in accordance with the order dated 26th July 2024 (the "Order" assed by the Hon'ble National Company Law Tribunal, Mumbai Bench ("Tribunal"), the Tribuna has directed for convening a meeting of the Equity Shareholders and Secured Creditors as or September 10, 2024 of Second Applicant Company, for the purpose of considering, and if though fit, approving with or without modification(s), the proposed Scheme of Arrangement amongs Strides Pharma Science Limited ("Strides" or "Transferor Company 1" or "Demerged Compan 1") and Steriscience Specialties Private Limited ("Steriscience" or "Transferor Company 2" of 'Demerged Company 2" or "Company") and Onesource Specialty Pharma Limited ("Onesource or "Transferee Company" or "Resulting Company") and their respective Shareholders ("Scheme" n September 10, 2024 ("Meeting") under Sections 230 to 232 and other applicable provision of the Companies Act, 2013 ("Act").

n pursuance of the Order and as directed therein, and in compliance with the application provisions of the Act, further notice is hereby given that the Meeting of the equity shareholders and secured creditors of the Company will be held through video conferencing ("VC") the audio-visual means ("OAVM"), in compliance with the applicable provisions of the Act, to ransact the business as set out in the Notices, at the date and time stated below:

Class of meeting	Date of meeting	Time of meeting			
Equity Shareholders	September 10, 2024	1:30 P.M.			
Secured Creditors	September 10, 2024	2:15 P.M			

In pursuance of the Order and as directed therein, the Notice of the aforesaid Meetings along with the accompanying documents, have been sent through electronic mode to those equity wait the accompanying documents, have been sent unough electronic mode to inose equity shareholders and secured creditors whose email IDs are registered with the Company or by way of Registered Post or Speed Post or Courier to other equity shareholders / securec

creditors who have not registered their e-mail addresses.

Aforesaid particulars are being sent to all the Equity Shareholders and Secured Creditor whose names appear in the register / list of beneficial owners as at Wednesday. July 31

Copy of the Scheme, statements under Sections 230 and 232 read with Section 102 and othe applicable provisions of the Act read with Rule 6 of the Companies (Compromises, Arrangements and Amalgamations) Rules, 2016 ("CAA Rules") and accompanying documents can be accessed/ downloaded from the website of the Company at www.steri-science.com. If so desired, person may obtain a physical copy of the Scheme, statements under Sections 230 and 232 read with Section 102 and other applicable provisions of the Act read with Rule 6 of the CAA Rules, etc., free of charge from the registered offices of the Company, or written request in this regard, may be addressed to the Company at info@steri-science.com of the Company; or can be obtained from the office of its Advocate viz. Mr. Hemant Sethi, 309, New Bake House, Maharashtra Chamber of Commerce Lane, Kala Ghoda, Fort, Mumbai – 400 023

The Tribunal has appointed Mr. R.K. Pathania, Retd. IRS, as the Chairman and Mr. Mitesh

Shah, ICSI No. F10070 COP 12891, as the Scrutinizer of the meetings of the Equity

Shareholders and Secured Creditors of the First Applicant Company to be held as aforesaid

The VC shall be conducted through Zoom, the link for which has been sent through electronic mode to those equity shareholders and secured creditors whose e-mail IDs are registered with the Company/ Registrar. The details of the meeting shall also be forwarded to the registered email address of the equity shareholders of the Second Applicant Company along vith instructions for participating and voting at the meeting. Equity Shareholders can conta nfo@steri-science.com for assistance with respect to the technology for VC or OAVM eithe pefore or during the meeting.

The equity shareholders and the secured creditors of the Company can cast can cast the ote on the resolution by sending their response to the designated email address of the company info@steri-science.com or the email address of the Scrutinizer appointed by the lon'ble Tribunal mitesh@mjshah.com.

A equity shareholder / secured creditor whose name appears in the Register of Members or the List of Secured Creditors maintained by the Company, as the case may be, as on the Cut-Off Date i.e., Tuesday, 3rd September, 2024, ("Cut-Off Date") shall be entitled to exercise his/her/its voting rights on the Resolutions proposed in the Notice and attend the Meetings In case of any difficulty in voting or attending the Meeting through VC/ OAVM, etc., please

contact 080-67840116 or write an e-mail at info@steri-science.com. The Scheme of Arrangement, if approved by the meeting, will be subject to the subsequent

Mr. R.K. Pathania Place - Mumbai
Date - 9th August 2024

Chairperson appointed for the meeting of the Equity Shareholder and Secured Creditors of the Applicant Second Applicant Company

Website: www.herohousingfinance.com | CIN: U65192DL2016PLC30148 Contact Address: First Floor, Plot no 136,137, Gandhi Nagar, Chettiyar Agaram, Karabakkam, Chennai, Tamil Nadu - 600116.

POSSESSION NOTICE (FOR IMMOVABLE PROPERTY)

(As per Appendix IV read with rule 8(1) of the Security Interest Enforcement Rules, 2002) Whereas, the undersigned being the Authorized Officer of the Hero Housing Finance Limitled, unde he Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Ac 2002 and in exercise of powers conferred under section 13/12) read with rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002, issued a demand notices as mentioned below calling upon the Borrowers to repay the amount mentioned in the notice within 60 days from the date of the said notice The borrower, having failed to repay the amount, notice is hereby given to the borrower, in particula and the public, in general, that the undersigned has taken possession of the property described ein below in exercise of powers conferred on him under section 13(4) of the said Act read with

The borrower, in particular, and the public in general, are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the Hero Housing Finance imited, for an amount referred to below along with interest thereon and penal interest, charges, cost

he borrower's attention is invited to provisions of sub-section (8) of Section 13 of the Act, in respec

or time available, to redeem the secured assets						
Loan	Name of Obligor(s)/	Date of Demand	Date of Possession			
Account	Legal Heir(s)/Legal	Notice/ Amount as	(Constructive/			
No.	Representative(s)	per Demand Notice	Physical)			
HHFCHNLAP	Mrs. Tamilarasi D/o	20/03/2023,	06/08/2024			
22000020493	Venugopal, Mr. Uthrakumar J	Rs. 11,09,185/- as on	(Physical)			
		date 16/03/2023				
Description of Conused Assets/Immersable Proportion, All that piece and parcels of Pacidentic						

Flat No. G-1 in the Ground Floor measuring 641 Sq. Ft. including common area together with 218 Sq. Ft. undivided share in all that piece and portion of land measuring an extent of 2000 Sq. ft pearing Old Door No. 22, Part As per Corporation Assessment Door No. 106-G1), New Door No. 106 Part, Seeyalam Street, Villivakkam, Chennai- 600049, comprised in Old T.S.No.107, New T.S.No.107/1 Part, Block No.1, situated within the limits of Chennai Corporation, Malligaicheri Village, Perambur- Purasawalkam Taluk, Presently Ayanavaram Taluk, Chennai, Thiruvallur Tamilnadu- 600049, with common amenities written in the Title Document. Bounded By- North-Common Passage; East: Property of Mrs. Rajammal; West: Seeyalam Steet; South: Property of

Date: - 09/08/2024 Sd/- Authorised Office For Hero Housing Finance Limited Place: - CHENNAI

#### **PEIRCE LESLIE INDIA LTD**

CIN: U93090TN1968PLC034316

No.37. Dr P V Cherian Crescent Road, Egmore, Chennai - 600 008

#### **NOTICE OF POSTAL BALLOT**

Notice is hereby given that pursuant to and in compliance with the provisions of sections 108, 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013, read with Rule 20 & 22 of the Companies (Management and Administration) Rules, 2014 and Secretarial Standard-2 on General Meetings read with the MCA Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No. 17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No 02/2021 dated January, 13, 2021, Circular No. 20/2021 dated December 08,2021, Circular No. 2/2022 dated May 05,2022 and Circular No. 10/2022 dated December 28,2022, Circular No.09/2023 dated September 25, 2023 (MCA Circulars) and other applicable laws as amended from time to time (including any statutory modification(s) or re-enactment thereof for the time being in force) seeking approval of the Members of Peirce Leslie India Limited by postal ballot including voting by electronic means, to pass the following Special resolution;

**Description of Resolution - Special** Reduction of Equity Share Capital of the Company - Special Resolution

n compliance with the above mentioned provisions and MCA circulars, the electronic copies of Postal Ballot Notice along with Explanatory Statements have been sent on Thursday, 08th August, 2024 to those members whose names appeared in the Register of Members/ List of Beneficial Owners maintained by the Company/Depositories respectively as at close of business hours on **Friday**, 02<sup>nd</sup> August,2024 (the 'cut-off date') and whose email IDs are registered with the Company/ Depositories. In accordance with the above mentioned Circulars nembers can vote by means of Postal Ballot or through remote e-voting. Postal Ballot Notice is available on the Company's website at www.peirceleslie.com.

Members whose names appeared on the Register of Members/List of Beneficia owners as on the cut-off date are entitled to vote on the Resolution as set forth in the Postal Ballot Notice. The voting rights of the members shall be reckoned in proportion to the paid-up equity shares held by them as on the Cut-off date. A person who is not a member as on the Cut-off date shall treat the Postal Ballo Notice for information purpose only.

The detailed procedure and instructions for remote e-voting are enumerated in the Postal Ballot Notice. The voting period shall commence at **9.00 a.m. (IST) on** Saturday, August 10, 2024 and shall end at 05.00 p.m. (IST) on Sunday September 08, 2024.

The Company's Board has appointed Mr. M. Damodaran, Managing Partner of M/s M. Damodaran & Associates LLP, (COP 5081) Practicing Company Secretaries, to act as the Scrutinizer, for conducting the Postal Ballot process and e-voting process in a fair and transparent manner. Members are requested to note that the duly completed and signed Postal Ballot Forms should reach the Scrutinizer not later than 05.00 p.m. (IST) on Sunday, September 08, 2024 Postal ballot forms received after 05:00 PM (IST) On Sunday, September 08 2024 shall be considered as invalid. The result of the Postal Ballot will be announced within 48 hours from the closure

of voting and will be displayed on the website of the Company. In case of queries. Members may refer to the Frequently Asked Questions (FAQs)

for Members and e-voting user manual for Members at the Downloads and In case of grievances members may also write to the Company at their email id at investors@peirceleslie.com and at their Registered Office at No. 37, Dr. P.V. Cherian Crescent Raod, Egmore, Chennai - 600 008.

For Peirce Leslie India Limited

Date: 09.08.2024 Place : Chennai

Vappalakalathil Sudhakar Managing Director (DIN: 00015205)

#### RELIANCE ASSET RECONSTRUCTION COMPANY LTD. Registered Office: 11th Floor, North Side, R-Tech Park, Western Expres Highway, Goregaon (East). Mumbai 400 063.

DEMAND NOTICE UNDER SECTION 13 (2) OF THE SARFAESI ACT, 2002 The below mentioned borrowers availed various credit facilities from Karur Vysya Bank As borrowers have failed to maintain the financial discipline, the loan account has bee classified as Non-performing assets (NPA) by Karur Vysya Bank on 15.04.2013 in accor dance with the guidelines issued by Reserve Bank of India. Karur Vysya Bank vide Assignment Agreement dated 27.11.2015 assigned the financial assets of following bor owers along with all its right, title and interest together with all underlying security inter ests in favor of Reliance Asset Reconstruction Company Limited trustee of Reliance ARC 013 Trust.

Pursuant to said assignment the undersigned authorized officer in exercise of powe conferred u/s 13(2) of the said Act r/w Rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002 had sent the demand notices dated 09.07.2024 through registered post, thereb calling upon the borrowers to repay the entire outstanding mentioned in said notices with urther interest thereon within a period of 60 days from the date of Notice. However, as emand notices could not be served, the same is hereby served upon the borrowers b vay of alternative mode of service.

Details are as follows:-Name & Add of Borrower/ Guarantors/ Mortgagors etc.

. M/s Sri Selvi Cottage Industries (Borrower) Rep. by its Proprietor Mr. S. Kondappan, 2/9C, Pullapanaickanoor, Anaipalayam, Rasipuram (Tk) 2. Mrs.K.Menaka (Mortgagor & Guarantor) 2/9C, Pullapanaickanoor, Anaipalayam

3. Mr.S.Rajendran (Mortgagor & Guarantor) 2/9C, Pullapanaickanoor, Anaipalayam Rasipuram (Tk).

J. Mrs. K. Selvi Mortgagor & Guarantor) 2/9C, Pullapanaickanoor, Anaipalayam Mr. S. Kondappan (Mortgagor & Guarantor) 2/9C, Pullapanaickanoon

naipalavam, Rasipuram (Tk). . Minor K.Nathiya (Mortgagor & Guarantor) 2/9C, Pullapanaickanoor, Anaipalayam

. Mrs.K.Parvathi (Mortgagor & Guarantor) 2/9C, Pullapanaickanoor, Anaipalayam asipuram (Tk).

Loan Account Number - 1169280000000334 Amount Outstanding (Rs.)- Rs.51,89,882.29/- (Rupees Fifty One Lakhs Eighty Nine

housand Eight Hundred and Eighty Two and Paise Twenty Nine Only) 30-06-2024 Description of Assets:- Collateral Securities:1. All the piece and parcel of the property situated at Namakkal RD, Rasipuram Sub-RD, Rasipuram Taluk, Murunkappatt fillage, S.F.No.8/A1 Dry Hec.035.0 Acre 0.86 Assessment Rs.1.10 in this an extent o Acre 0.16 with in the following boundaries. North of Acre 0.10 East-West path way and Lands of Masiyammal, South of Lands of Palaninaikar, East of Lands of S.Kondappal West of Item-II & HI and Acre 0.10 East-West path way. All the piece and parcel of the property situated at Namakkal RD, Rasipuram Sub-RD Rasipuram Taluk, Murunkappatti Village, S.F.No.8/4A Dry Hec.0.07.5 Acre 0.18

Assessment Rs.0.25 in this an extent of Acre 0.15 with in the following boundaries. North of Acre 0.10 East-West path way and Lands of Masiyammal. South of Lands of Palaninaikar, East of Item-I, West of 3 ft breath North-South path way running toward o well and lands of Kondappan. All the piece and parcel of the property situated at Namakkal RD, Rasipuram Sub-RD

Rasipuram Taluk, Murunkappatti Village, S.F.No.8/3A3 In this an extent of Acre 0.01 with n the following boundaries. North of Item-II, South of S.F.No.8/3A2, East of Item-I, Wes of 3 ft breath North-South pathway running towards to well. In this common 1/6 share only. With one well with 3 H.P EMP set. S.C.No.522 common 1/6 share only.

4. All the piece and parcel of the property situated at the 2/9c, puliappanaickanu

n case of failure to repay the aforesaid entire outstanding amount within a period of 6 days, the undersigned shall be constrained to enforce the above secured assets unde the provisions of SARFAESI Act. Please note that as per Section 13 (13) of the said Act, you are restrained from dealing

with or transferring any of the secured assets referred to herewith, whether by way o sale, lease or otherwise. Any contravention of this provision is an offence and punish able under SARFAESI Act.

Place: Salem Sd/-Authorised Office Date:- 09.08.2024 Reliance Asset Reconstruction Company Ltd.

Date: 08th August, 2024

at its meeting held on 08th August, 2024.



Regd. Office:114, Greams Road, Chennai 600 006

CIN: L25111TN1960PLC004306; Website: www.mrftyres.com, Email: mrfshare@mrfmail.com Ph: 044-28292777, Fax: 28290562

STATEMENT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2024				
SI	PARTICULARS	Quarter ended 30.06.2024	Year ended 31.03.2024	Quarter ended 30.06.2023
No.		Unaudited	Audited	Unaudited
1	Total Income from operations	7,196.45	25,169.21	6,440.29
2	Net Profit for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	762.91	2,787.42	787.06
3	Net Profit for the period before Tax (after Exceptional and / or Extraordinary items)	762.91	2,787.42	787.06
4	Net Profit for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	571.02	2,081.23	588.75
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax)]	573.38	2,069.56	609.66
6	Paid up Equity Share Capital	4.24	4.24	4.24
7	Other Equity	-	16,698.75	-
8	Earnings Per Share (of ₹10/- each)			
	1. Basic (₹ Per Share)	1,346.38	4,907.24	1,388.19
	2. Diluted (₹ Per Share)	1,346.38	4,907.24	1,388.19

Note: a) The above is an extract of the detailed format of Quarter ended 30th June, 2024 Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter ended 30th June, 2024 Financial Results (Consolidated/Standalone) are available on the websites of The Bombay Stock Exchange ("www.bseindia.com")

and National Stock Exchange ("www.nseindia.com") & on the Company's website at www.mrftyres.com. b) The above financial results for the Quarter ended 30th June, 2024 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors

c) K	c) Key Unaudited Standalone Financial Information of the Company is as under :-			
SI No.	PARTICULARS	Quarter ended 30.06.2024	Year ended 31.03.2024	Quarter ended 30.06.2023
INO.		Unaudited	Audited	Unaudited
1	Total Income from operations	7,077.84	24,673.68	6,323.28
2	Net Profit for the period before tax (after Exceptional items)	750.88	2,738.96	778.35
3	Net Profit for the period after tax (after Exceptional items)	562 55	2 040 95	581 45

For MRF LIMITED

(₹ Crores)

RAHUL MAMMEN MAPPILLAI Managing Director DIN: 03325290







or any adjournments thereof.

# எடப்பாழ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தெரியுமா – தெரியாதா?

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கேள்வி

அண்டை மாநிலங்களுக்கு ஜவுளி நிறுவனங்கள் செல்வது குறித்தும், தொழில்துறையில் தமிழகம் பின்தங்கியுள்ளது குறித்தும் எடப்பாடி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் எங்கே? தெரியுமா? தெரியாதா? என்று டி.ஆர்.பி.ராஜாவுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அம்மாவின் அரசு 2016 முதல் 2021 வரை ஆட்சி புரிந்தபோது எதிர்க்கட்சித்தலைவராக ஸ்டாலின் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தி.மு.க. சட்டமன்ற 86, கலைஞருடன் உறுப்பினர்கள் சேர்த்து 87, கலைஞர் மறைந்தவுடன் தற்போது திருவாரூருக்கு தேர்தல் நடக்க உள்ளது அதை அப்போது பார்ப்போம். நமது கூட்டணி காங்கிரஸ் – 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 ஆக 86+9 எவ்வளவு? 97 என்றும், இல்லை இல்லை 97 என்று கணக்கில் அசத்தியதையும்;

அடுத்து, 2021 பொங்கல் பரிசாக முதலமைச்சர் அப்போதைய எடப்பாடியார் ரூ. 2,500 அறிவித்த போது, மற்றொரு கூட்டத்தில் பேசும்போது, ஸ்டாலின் நான் கொடுக்கச் ரூ.5,000 சொன்னது இப்போ<u>து</u> அண்ணா திமுக அரசு கொடுத்திருப்பது ரூ**.** 2,500 ஐந்தாயிரத்தில் ரூ. 2,500 போக 1,500 இருக்கு... கொடுக்க வேண்டும்... பேசிய கணக்குப் புலியின் அமைச்சரவையில் தொழில்துறை இருக்கும் டி.ஆர்.பி. மந்திரியாக ராஜா, எங்கள் பொதுச் செயலாளர் நிறுவனங்களின் முதலீடுகள்

அண்டை மாநிலங்களுக்குச் சென்றது குறித்தும், திமுக அரசின் 38 மாத ஆட்சியில் தொழில் வளர்ச்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உட்பட ஆதாரத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக அளிக்காமலும், பதில் தி.மு.க. ஆட்சியாளர்களுக்கே உரித்தான முறையில் தலையை சுற்றி மூக்கைத் தொடுவது போல, சுற்றிச் சுற்றி நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அண்ணன் எடப்பாடியார் எழுப்பிய கேள்விகளை மீண்டும் இங்கு சுருக்கமாக குறிப்பிடுகிறேன். முதலீட்டை

தொழில் ஈர்ப்பதற்கான முறைப் ஸ்பெயினுக்குச் சென்றபோது 3,440 ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிலையில், உடன்பாடு ஏற்பட்டுள்ள ஒருசில நிறுவனங்களில், நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் செயல்படுவது தெரியுமா? தெரியாதா?

2. 'அம்மாவின் ஆட்சியான 2020– 2021ல், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்தலில் 3–வது இடத்தில் இருந்த தமிழகத்தை, 2022–23ல் 27.70 சதவீதம் குறைவாக அந்நிய முதலீட்டை ஈர்த்து, பின்னுக்குத் இடத்திற்கு தள்ளியதுதான் முதலமைச்சரின் என்பது தெரியுமா? தெரியாதா?

மத்தியப் முதலமைச்சர் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கு வருகை தந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆலைகள் தென்னிந்திய சங்கம் மற்றும் இந்திய பருத்தி கூட்டமைப்பு ஆகியவ<u>ற்று</u>டன் ஒப்பந்தம் மேற்கொண்டது தங்களுக்கு<u>த்</u> தெரியுமா? தெரியாதா?

4. தற்போதைய உங்களது ஆட்சியில் செமிகண்டக்டர் தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்றது தெரியுமா? கெரியாகா?

#### வெள்ளை அறிக்கை எங்கே 🤉

5. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற ஆண்டுகளில், நீங்கள் முதலீடுகள், தொழில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகள், යෙකෙහ இளைஞர்களின் பெற்ற தமிழக எண்ணிக்கை, மாவட்டம் வாரியாக ஆரம்பிக்கப்பட்ட தொழில்கள் என்று தமிழக**த்**தின் தொழில் வளர்ச்சி குறித்து ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை?

முதலமைச்சராக எடப்பாடியார் கிருஷ்ணகிரி இருந்தபோது ஆண்டு மாவட்டத்தில் 2020-ம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ''ஓலா" ஒப்பந்தம் நிறுவனத்துடன் ஒரு போடப்பட்டு அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், 2,354 கோடி ரூபாய் முதலீட்டில், உலகத்திலேயே மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலையை மொத்தம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் 'ஓலா" நிறுவனம் அமைத்து வருகிறது என்று கடந்த 2021 மார்ச் 9ந் தேதியே ஓலா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

ஆனால். அதற்குப் விதிவசத்தால் அமைந்த திமுக அரசின் தொழில் துறை அமைச்சர், ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் சக்கர வாகன தொழிற்சாலையைக் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்ட முயன்றபோது, உடனடியாக எடப்பாடியாரும், நானும், திமுக நிர்வாகிகளும் உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தோம்.

தொழில்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் செமி கண்டக்டர் பற்றி குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளில் போன்ற வாகனங்களுக்குத் தேவைப்படும் செமி கண்டக்டர் உற்பத்தியில் சைனா மற்றும் தைவான் போன்ற ஒருசில முன்னணியில் இருந்தன. கொரோனா

ஆரம்பத்தில், சைனாவில் ஆண்டு செமி முழுமையாக பாதிப்படைந்த சமயத்தில், இந்தியாவின் கண்டக்டர் தேவையைப் பூர்த்தி செய்ய எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு ஆர்வம் காட்டியது. கும்பகர்ண தூக்கத்தில்...

நாங்குநேரியிலும், ஓசூரிலும் பூங்காக்கள் கண்டக்டர் அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் ஈடுபட்டோம். ஆனால், அதன் பிறகு ஆட்சிக்கு வந்த நீங்கள், எங்களகு பல மூடுவிழா நடத்தியதுபோல் இதற்கும் மூடுவிழா செய்தீர்கள். எனவே, செமி கண்டக்டர் தயாரிப்பிற்கான அந்நிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்குச் சென்றபிறகு, கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு ஆண்டு கொள்கையை வெளியிட்டேன் என்று மார் கட்டிக்கொள்கிறீர்கள்.

மேலும், தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளித் தொழில் நசிவடைவதற்கு காரணம் அரசின் தொழிற்கொள்கை மற்றும் கடும் மின்கட்டண உயர்வு, தொழில் வரி, சட்டம்ஒழுங்கு சீர்கேடு என்று எங்களது பொதுச் செயலாளர் தெளிவாகப் அதற்கு எந்த இல்லை.

எனவே, காகிதத்தை மையினால் விட்டுவிட்டு நிரப்புவதை குறிப்பாக மக்களுக்கு, தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வகையில் தொழில் உருவாக்கும் பெருக்குங்கள் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு

திட்டங்களுக்கு மூன்றாண்டுகள் மின்னணுக்

> பட்டியலிட்டிருந்தார். பதிலும் இதுவரை



அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சு. ரவி எம்.எல்.ஏ., – உஷா ரவி தம்பதியா் குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து, தனது மகள் ஆா். பவித்ரா – சி. அஜய் முகுந்தன் ஆகியோரது திருமணம் 15.9.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான அழைப்பிதழை வழங்கி, திருமணத்திற்கு வருகைதந்து மணமக்களை வாழ்த்தி அருளுமாறு கேட்டுக்கொண்டனர்.

## பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தலையிடுவதை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும்

### நீதிமன்ற தீர்ப்பை ஏற்று செயல்பட செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

சென்னை, ஆக. 9-பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் தலையிடுவதை தமிழ்நாடு ஆளுநர் நிறுத்திக்கொண்டு, வழிகாட்டுதல்படி உச்சநீதிமன்ற வேண்டும் செயல்பட செல்வப்பெருந்தகை என்று வலியுறுத்தியுள்ளார்.

இது காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி

ஆண்டுகால மோடி கடந்த 10 ஆட்சியில் எதிர்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் செயல்பாடுகளை ஆளுநர்களை முடக்குவதற்காக பயன்படுத்தி தொடர் வருவது குறிப்பாக கதையாகி வருகிறது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு கர்நாடகம், தில்லி வங்காளம், உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் *சட்ட*த்திற்கு அரசமைப்பச் விரோதமாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி செயல்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் தொடுத்து அளிக்கப்பட்ட தீர்ப்பகள்

அறுதியிட்டுக் கூறியிருக்கிறது. அண்மையில் மேற்கு வங்காள அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி மாநில அரசால் செய்யப்படுபவர்களை பல்கலைக் கழக துணை வேந்தர்களாக நியமிக்குமாறு மேற்கு ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடந்த 18 ஏப்ரல் 2024 அன்று உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே. மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில ஆளுநர்கள் நியமனம் செய்வார்கள்.

ஆளுநர் முட்டுக்கட்டை

இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கு ஓராண்டு காலமாக துணைவேந்தர் முடியாமல் தமிழ்நாடு ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால், 55,000 கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கடந்த ஏப்ரல் 2023 இல் தேர்வான பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் காத்துக் கொண்டிருக்கிற அவலநிலை உள்ளது. பல்கலைக் கழக சட்டப்படி துணைவேந்தர் தான் பட்டமளிப்பு சான்றிதழில் கையொப்பமிட வேண்டும். துணைவேந்தர் இல்லாத நிலையில் பட்டமளிப்பு விழா நடத்த முடியவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க உறுப்பினர் தேடுதல் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக விதிகளுக்கு தமி<u>ழ்</u>நாடு முரணாக உறுப்பினர் தேடுதல் குழுவை நியமித்திருக்கிறார். இந்நிலையில் சட்டவிரோத போக்கு காரணமாக சென்னைப் பல்கலைக் நிர்வாகம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள், பொருளாகார பிரச்சினைகள், ஆராய்ச்சி குறித்து எடுக்க முடியாமல் பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை. இதனால் பல பல்கலைக் கழகங்களில் முடியாமல் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை மாற்றும் வகையில் தமிழ்நாடு பல்கலைக் துணைவேந்தர்களை

கேவைப்பட்டால் வேந்தர்களை நீக்கம் செய்வதற்கான இறுதி முடிவை மாநில அரசே எடுப்பகு என்பதற்கான மசோதாக்கள் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பியது. துணை வேந்தர்களை மாநில அரசே நேரடியாக நியமிப்பது பல்கலைக் கழக சட்டத்திற்கு புறம்பானது என்று ஆளுநர் இன்று வழங்காமல் ஒப்புதல் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் பாரதியார், சென்னை

போட்டி பிரதிநிதி

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் ஆகியவற்றின் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக 3 பேர் அடங்கிய தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அறிவிப்பாணைகளை வெளியிட்டது. இதற்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என். ரவி நான்காவதாக பல்கலைக் கழக மானியக்குழுவின் என்று விதியில் இல்லாத உறுப்பினரை நியமனம் அறிவிப்பாணைகளை வெளியிட்டார். . இந்நிலையில் மேற்கு வங்க அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்திருக்கும் உத்தரவு தமிழ்நாட்டிற்கும் எனவே, பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு பல்கலைக்கழக சீர்குலைக்கிற ஆளுநர், மேற்கு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி துணைவேந்தர்கள் நியமனக்கில் தலையிடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டு பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனத்திற்கு தமிழ்நாடு இணங்கி பணியாற்ற அரசோடு தமிழ்நாடு ஆளுநர் வேண்டும். அப்படி இல்லையெனில் அதற்கான விளைவுகளை மேற்கு வங்க ஆளுநர் சந்தித்ததைப் போல தமிழ்நாடு ஆளுநரும் நேரிடும் என எச்சரிக்கிறேன் என கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

## வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி

இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி

அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்பு சட்டத்தில் மத்திய அரசு . திருத்தங்கள் கொண்டுவந்துள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் அரசியலைமைப்ப சப்பம் மதச்சுதந்திரத்த<u>ை</u> வழங்கியுள்ள

மறுக்கும் வகையில் உள்ளது. முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட அவர்களிடம்

இருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. அதுமட்டும் இன்றி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் நிர்வகிக்க ஒப்புதல் திருத்தம் ஏற்புடையதல்ல.

தொடர்பான சொத்துகள் தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கொண்டு கட்டுப்பாட்டின் செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு

ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு ராசியலமைப்புச் சட்டம் வழங்கிய பறிக்கும் உரிமைகளை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இடம்: சென்னை

தேதி : 08 ஆகஸ்ட், 2024

### எம்ஆர்எஃப் லிமிடெட்

பகிவ அலுவலகம்: 114. கிரீம்ஸ் சாலை. சென்னை - 600 006. CIN: L25111TN1960PLC004306; Website: www.mrftyres.com; Email: mrfshare@mrfmail.com; Ph: 044-28292777, Fax: 28290562

(₹கோடியில்)

தெரிவித்துள்ளார்.

30, ஜூன் 2024 அன்று உடன் முடிவடைந்த காலாண்டுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கை 30.06.2024 அன்று 31.03.2024 அன்று 30.06.2023 அன்ற முடிந்த முடிந்த முடிந்த ஆண்டு கணிக்கை கணிக்கை கணிக்கை lசய்ய<sup>்</sup>ப்பட்டது செய்யப்படாதது செய்யப்படாதது செயல்பாடுகளிலிருந்தான மொத்த வருமானம் 7,196.45 25,169.21 6,440.29 இக்காலத்திற்கான நிகர இலாபம் (வரிக்கு முந்தையது, விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரண இனங்கள்) 762.91 2.787.42 787.06 வரிக்கு முந்தைய இக்காலத்திற்கான நிகர இலாபம் (விதிவிலக்கான 762.91 2,787.42 787.06 மற்றும் / அல்லது அசாதாரண இனங்களுக்கு பிற்பட்டது) வரிக்கு பின்னரான இக்காலத்திற்கான நிகர இலாபம் (விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதாரண இனங்களுக்கு பிற்பட்டது) 571.02 2.081.23 588.75 இதில் இக்காலத்திற்கான இலாபம் (வரிக்கு பிந்தையது) மற்றும் 573.38 2.069.56 609.66 இதர முழுமையான வருமானத்தை (வரிக்கு பிந்தையது) உள்ளடக்கியது முழுவதும் செலுத்தப்பட்ட சம பங்கு மூலதனம் 4.24 4.24 4.24 16,698.75 பங்கு ஒன்றுக்கு வருமானம் (ஒவ்வொன்றும் ₹10/-) 1.346.38 4.907.24 1.388.19 அடிப்படை (பங்கு ஒன்றுக்கு ₹) 1.388.19 2. நீர்க்கப்பட்டது (பங்கு ஒன்றுக்கு ₹)

குறிப்பு: அ) மேற்கண்டவை SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015ன் ஒழுங்குமுறை 33-ன் கீழ் பங்குச்சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட 30, ஜூன் 2024 அன்று முடிந்த காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை முடிவுகளின் விளக்கமான படிவத்தின் சாராம்சமாகும். 30, ஜூன் 2024 அன்று முடிந்த காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் முழு படிவமும் மும்பை பங்குச்சந்தை (www.bseindia.com) மற்றும் தேசிய பங்குச்சந்தை (www.nseindia.com) மற்றும் www.mrftyres.com என்ற நிறுவனத்தின் இணையதளத்திலும்

ஆ) 30, ஜூன் 2024 அன்று முடிந்த காலாண்டுக்கான மேற்கண்ட நிதிநிலை அறிக்கையானது 08, ஆகஸ்ட் <mark>2024</mark> அன்று தணிக்கை குழுவினரால் மறுஆய்வு செய்யப்பட்டு அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழும கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

இ) நிறுவனத்தின் முக்கிய தணிக்கை செய்யப்படாத, ஒருங்கிணைக்கப்படாத நிதி தகவல்கள் கீழ்வருமாறு:					
	(₹ கோடியி				
ഖ. எண்.	விபரங்கள்	30.06.2024 அன்று முடிந்த காலாண்டு	31.03.2024 அன்று முடிந்த ஆண்டு	30.06.2023 அன்று முடிந்த காலாண்டு	
		தணிக்கை செய்யப்படாதது	தணிக்கை செய்யப்பட்டது	தணிக்கை செய்யப்படாதது	
1	செயல்பாடுகளிலிருந்தான மொத்த வருமானம்	7,077.84	24,673.68	6,323.28	
2	இக்காலத்திற்கான நிகர இலாபம் வரிக்கு முந்தையது (விதிவிலக்கான இனங்களுக்கு பிற்பட்டது)	750.88	2,738.96	778.35	
3	வரிக்கு பிந்தைய இக்காலத்திற்கான நிகர இலாபம் (விதிவிலக்கான இனங்களுக்கு பிற்பட்டது)	562.55	2,040.95	581.45	

எம்ஆர்எஃப் லிமிடெட்டுக்காக ராகுல் மாம்மென் மாப்பிள்ளை நிர்வாக இயக்குனர் DIN: 03325290

விஏ டெக் வபாக் லிமிடெட்

**WABAG** 

தேதி: 08.08.2024

எண்.17, 200 அடி துரைப்பாக்கம் - பல்லாவரம் பிரதான சாலை, சுண்ணாம்பு கொளத்தூர், சென்னை-600 117, தமிழ்நாடு, இந்தியா தொலைபேசி:+91-44-6123 2323 | தொலைநகல்: +91-44-6123 2324



யதளம்: <u>www.wabag.com</u> | மின் அஞ்சல்: companysecretary@wabag.in 30.06.2024-ல் முடிவடைந்த காலாண்டிற்க்கான ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் (தணிக்கை செய்யப்படாத) அறிக்கை

முடி<u>ந்த</u> காலாண்டு முடிந்த ஆண்டு விவாங்கள் 30.06.2024 30.06.2023 31.03.2024 கணிக்கையாகாகது கணிக்கையாகாகது செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகர) 6,373 28,998 இக்காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் விதிவிலக்கா 640 3.301 வரிக்கு முன் இக்காலத்திற்கான நிகர இலாபம்/(நஷ்டம்) விகிவிலக்கான மற்றாம்/ வல்லகுட் வசாகராண வகைகள கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு பின்) வரிக்கு பின் இக்காலத்திற்கான நிகர இலாபம்/(நஷ்டம்) 548 496 2,504 (விதிவிலக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு பின்) வரிகள், சிறுபான்மையினர் நலன் மற்றும் இன நிறுவனங்களின் இலாபம்/(நஷ்டத்தில்) பங்கு ஆகியவற்றிற்கு பின் நிகர லாபம் / (நஷ்டம்) 2,456 550 500 இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் 'காலக்கிற்கான இலாபம் (நஷ்டம்) உள்ளடக்கியது 489 2,510 வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின் சமபங்கு மூலதனம் 124 124

துறப்புகள்: 1. மேற்கண்ட முடிவடைந்த காலாண்டிற்க்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள், இந்திய பத்திரங்கள் மற்றும் பத்திரமாற்று விதிமுறைகள் வாரியத்தின் (SEBI) (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்துதல் தேவைகள்) 2015-விதிமுறையின் விதி 33-ன் கீழ் பங்கு சந்தைகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விரிவான முடிவடைந்த காலாண்டிற்க்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கமாகும். இதன் முழு விவரங்கள் பங்கு சந்தைகளின் இணையதளங்கள் <u>www.nseindia.com</u>, மற்றும் <u>www.bseindia.com</u>, மற்றும் இந்நிறுவனத்தின் இணையதளம்

(ஒவ்வொரு பங்கிற்குமான வருவாய் ரூ.2/-) (தொடரும் மற்றும் தொடரா செயல்பாடுகளுக்கு)

(ஒவ்வொரு பங்கிற்குமான வருவாய் ரூ.2/-) (தொடரும் மற்றும் தொடரா செயல்பாடுகளுக்கு)

www.wazag.com: "ஐய் ஊட்டியை. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவினரால் ஆகஸ்டு 08, 2024 அன்று ஆய்வு செய்யப்பட்டு அன்றைய தினத்தில் நடைபெற்ற இயக்குநர் கூட்டத்தில் இயக்குநர் குழுவினரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பதிவிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது மற்றும் நிறுவனத்தின் சட்டபூர்வ தணிக்கையாளர்களால் குறைந்தபட்ச ஆய்வுக்கு

ு உட்புறத்து உருக்காது. 6. தற்போதைய காலகட்டத்தில் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்த முந்தைய காலகட்டங்களின் புள்ளிவிவரங் மீண்டும் தொகுக்கப்பட்டுள்ளன/மறுவகைப்படுத்தப்பட்டுள்ளன 1. தனித்துள்ளது அடிப்படையில் (Standalone basis) விற்று முதல், வரிக்கு முன் இலாபம், வரிக்கு பின் இலாபம் ஆகியவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

	vziezijizzoni oragi alon (ilooozze (ilini ili ilini.	ப மில்லினியனில்)		
		முடிந்த	முடிந்த ஆண்டு	
	விவரங்கள்	30.06.2024	30.06.2023	31.03.2024
		தணிக்கையாகாதது	தணிக்கையாகாதது	தணிக்கையானது
	விற்று முதல்	5,459	5,092	25,097
	வரிக்கு முன் இலாபம் / (நஷ்டம்)	662	606	3,160
	வரிக்கு பின் இலாபம் / (நஷ்டம்)	505	470	2,358

விஎ டெக் வயாக் விமிடெட்-க்கா ஒப்பம்/-ராஜீவ் மிட்டல் னமை இயககு<u>நா</u> DIN : 01299110

(ரூபாயில்

# ராகுல்காந்தியுடன்

ராகுல்காந்தியை நாடாளுமன்றத்துக்குள் சந்திக்க தமிழக மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராகுல்காந்தி, வரவேற்புக்கூடத்துக்கு சென்று அவர்களை சந்தித்தார்.

ஏற்பட்டுள்ள இன்னல்களை மத்திய கவனத்துக்கு தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் கொண்டு சென்றிருக்கிறார்கள். பா.ஜ.க. மற்றும் தி.மு.க. உதவியுடன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி

சார்பில், மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று டெல்லிக்கு வந்தனர். டெல்லி ஜந்தர்மந்தரில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள 178 படகுகள் மற்றும் 93 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி.,

இதனைத் தொடர்ந்து அவர்கள், எதிர்க்கட்சி ராகுல்காந்தியை சந்திப்பதற்காக வரவேற்புக்கூடத்தில்

ஆனால் தற்போது மீனவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்களின் பிரச்சினை. அதைப்போல குழந்தைகள் நல அமைப்பினரும் என்னை சந்தித்தனர். இதுபோன்ற . மக்களை சந்திப்பது எனது வேலை. நான் அதை தொடர்ந்து செய்வேன்" என்று கூறினார்.

# தமிழக மீனவர்கள் சந்திப்பு

வெளியிட்டுள்ள

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஜெய்சங்கரை அவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த நிலையில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் எம். எல்.ஏ.க்கள் சிலர் பங்கேற்று பேசினார்கள்.

நாடாளுமன்றம் சென்றனர். சந்திப்புக்கான நேரத்தை ராகுல்காந்தி ஏற்கனவே வழங்கியிருந்தார். அதன்படி நாடாளுமன்ற காத்திருந்தனர். அதனைத் தாண்டி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் ராகுல்காந்தி, தான் வழக்கமாக வெளியேறும் மகரவாயிலில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரம் வரவேற்புக்கூடத்துக்கு நடந்து சென்று மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்தார். . அவர்களின் கோரிக்கையை கவனமுடன் கேட்டு, அதை நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதி அளித்தார். மீனவர்களுடனான ராகுல்காந்தி சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த ராகுல்காந்தி நிருபர்களிடம் பேசுகையில், "யாரையும் சந்திப்பது நமது உரிமை. ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை. . இதற்கு முன்பு விவசாயிகளைப் பற்றி நான் சொன்னபோது அவர்களைத் தடுக்கவில்லை என்று சபாநாயகர் சபையில் கூறினார்.

இலங்கையால் பாதிக்கப்பட்ட தமிழக